



சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தகவல்

அடிமும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 02.06.2022

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். CP 2094/B/2021 (NC 2153/B/2021) (SA 9070/B/2020)

திரு. மு.கோபாலகிருஷ்ணன்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,

வட்டாட்சியர் அலுவலகம்,

பண்ருட்டி வட்டம்,

கடலூர் மாவட்டம்

பொது அதிகார அமைப்பு

### ஆணை

இவ்வாணையத்தால் இன்று (02.06.2022) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. மு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொது தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் அவர்கள் ஆணையத்திலிருந்து அனுப்பப்பட்ட அழைப்பாணையை மட்டும் பெற்று கொண்டு, விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்பதை ஆணையம் கண்டனத்துடன் பதிவு செய்கிறது.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 09.07.2020 தேதியிடப்பட்ட மனுவில், 22.11.2019 தேதியிட்ட எனது மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை தகவல்களாக வழங்கக் கோரி பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 06.09.2020 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 16.10.2020 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்காததால், மனுதாரர் 06.12.2021 அன்று இவ்வாணையத்திற்கு நாளதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்று புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அப்புகார் கடிதத்தின் மீது இன்று (02.06.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணைக்கு பொதுத் தகவல் அலுவலர் நேரில் ஆஜராகத் தவறியிருப்பதை ஆணையம் பதிவு செய்கிறது. இன்றைய விசாரணையின்போது ஆவணங்களை பரிசீலிக்கையில், மனுதாரருக்குரிய தகவல்கள் அவருக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என்பதை நன்கு அறிய முடிகிறது. இந்நிலையில், இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன:-

1. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் ஆணையத்தின் அழைப்பாணையை பெற்ற பின்னரும் இன்றைய விசாரணைக்கு ஆஜராகாததற்கு உரிய விளக்கத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையம் உத்திரவிடுகிறது.

2. மனுதாரருக்குரிய தகவலை இவ்வாணை கிடைக்கப் பெற்ற 5 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து இவ்வாணையத்தில் சமர்ப்பிக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிடுகிறது.
3. பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்க தவறும் பட்சத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 20(1) மற்றும் 20(2)ன்படி தக்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதை ஆணையம் எச்சரிக்கிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர்

வழக்கு எண். CP 2094/B/2021 (NC 2153/B/2021) (SA 9070/B/2020)

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
பண்ருட்டி வட்டம்,  
கடலூர் மாவட்டம்

திரு. மு.கோபாலகிருஷ்ணன், த/பெ முனுசாமி,  
எண்.29/3, வடக்கு தெரு,  
சிறுகிராமம் (அஞ்சல்),  
பண்ருட்டி வட்டம்,  
கடலூர் மாவட்டம் 607 101

Copy to: File  
SCPA-15.06.2022